

நிதிய முகாமையாளின் அறிக்கை கிள்ட் எட்ஜ் நிதியம்

அன்பார்ந்த முதலீட்டாளருக்கு,

31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த ஆண்டிற்கான CT CLSA கிள்ட் எட்ஜ் நிதியத்தின் ஆண்டறிக்கையினை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

நிதியத்தின் அலகொண்டின் தேறிய சொத்தின் பெறுமதியானது 31 மார்ச் 2023 இல் நிறைவடைந்த பன்னிரண்டு மாதங்களில் காணப்பட்ட 21.6% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த நிதியாண்டில் உங்களது நிதியம் 18.9% ஆல் உயர்வடைந்துள்ளது. இதன் விளைவாக அலகொண்டின் தேறிய சொத்தின் பெறுமதியானது 31 மார்ச் 2024 இல் ரூபா 15.86 ஆக காணப்பட்டது.

பொருளாதார மீளாய்வு

இலங்கையின் பொருளாதாரமானது 2023 இல் தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்தது. இது இலங்கை மத்திய வங்கியினால் ஜூன் 2023 இல் கடைப்பிடிக்கப்பட்ட வசதியளிக்கும் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாகவும் தாழ்மையான அடித்தளத்திலிருந்தான உருவாக்கம் காரணமாகவும் இரண்டாம் அரைப்பகுதியில் ஒரு மீட்டலை அடைந்தபோதிலும் ஆகும். இதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரமானது முன்னைய ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியான $-7.8\%^2$ உடன் ஒப்பிடும்போது 2023 இல் $-2.3\%^2$ ஆல் ஒரு சுருக்கத்தினை பதிவுசெய்தது. ஓட்டுமொத்த பலவீனங்களுக்கு அப்பால், 31 டிசம்பர் 2023 இல் நிறைவடைந்த ஆண்டில் வேளாண்மைத் துறையானது $+2.6\%^2$ வளர்ச்சியினை அடைந்தவேளை கைத்தொழில் மற்றும் சேவைகள் துறைகள் முறையே $-9.6\%^2$ மற்றும் $-0.2\%^2$ ஆல் சுருக்கமடைந்தன.

	2021		2022		2023	
	% வளர்ச்சி	% of GDP	% வளர்ச்சி	% of GDP	% வளர்ச்சி	% of GDP
வேளாண்மை	0.9	8.8	-4.6	8.7	2.6	8.3
கைத்தொழில்	5.7	30.0	-16.0	30.3	-9.6	25.6
சேவைகள்	3.5	55.6	-2.0	56.1	-0.2	59.9
GDP	3.7		-7.8		-2.3	

மூலம்: புள்ளிவிபரத் திணைக்களம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உலக பொருளாதார கண்ணோட்டத்தின் (WEO) இன் பிரகாரம், 2023 இல் காணப்பட்ட அதே வேகத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியானது


3.2%³ ஆக காணப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த சந்தைகளிலான வளர்ச்சி ஒரு மேல்நோக்கிய திருத்தத்திற்கு உட்படும்வேளை வெளித்தோன்றும் மற்றும் அபிவிருத்தியடையும் சந்தைகளிலான வளர்ச்சியானது மந்தநிலையில் காணப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டி வீதச் சூழல்

	Mar-23	Jun-23	Jul-23	Aug-23	Oct-23	Nov-23	Mar-24
SDFR (%)	15.5	13.0	11.0	11.0	10.0	9.0	8.5
SLFR (%)	16.5	14.0	12.0	12.0	11.0	10.0	9.5
SRR (%)	4.0	4.0	4.0	2.0	2.0	2.0	2.0

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2022 இல் நிலவிய பொருளாதார நெருக்கடியின்போது பொறுப்பேற்கப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை மற்றும் இறைவரித் திருத்தங்களுடன் சேர்ந்து உலகளாவிய வழங்கல் சங்கிலிகளிலான முன்னேற்றமும் விலை எதிர்த்தன்மையினை மீட்டமைப்பதற்கும் நிதியியல் முறைமையின் எதிர்த்தன்மையினை பாதுகாப்பதற்கும் துணைப்பிந்ததனால் இலங்கை மத்திய வங்கியானது ஜூன் 2023 இல் ஒரு வசதியளிக்கும் நாணயக் கொள்கை நிலைப்பாடு நோக்கி நகர்ந்தது. தளர்ச்சியான நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் உள்ளுர் கடன் உகப்பாக்கல் வரைக்கூறுகள் ஜூலை 2023 அளவில் அரசாங்கப் பிணையங்களிலான விளைவுகளை நடுப் பதின்ம மட்டங்களுக்கான ஒரு செங்குத்தான வீழ்ச்சியினை தூண்டியது. அதன் பின்னர் வருவாய் வளைவானது தொடர்ந்தும் வழுமைக்கு திரும்பியதுடன், இதற்கு நியதிச்சட்ட ஒதுக்க விகிதத்திலான ஒரு வீழ்ச்சியினால் துணையளிக்கப்பட்டு இலங்கை ரூபாய் திரவத்தன்மையானது பலப்படுத்தப்பட்டமை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் டொலர் ஒதுக்கத் திரட்டல் என்பவற்றால் துணையளிக்கப்பட்டது. குறைவான சந்தை கடன் வழங்கல் வட்டி வீதங்கள் படிப்படியாக புதிய கடனுக்கான கேள்வியினை அதிகரித்ததன் காரணமாக ஜூன் 2023 இலிருந்து தனியார் துறைக்கான கடன் வளர்ச்சியானது மாதத்திலிருந்து மாதம் ஒரு சாத்தியமான வளர்ச்சியினை வெளிக்காட்டியதுடன் மார்ச் 2024 இல் இது வருடத்திலிருந்து வருடம் +3.6% வளர்ச்சியினை பதிவுசெய்தது.



மூலம்: இலங்கை மத்திய வங்கி

தனியார் துறை கடன் வளர்ச்சி (%)	Oct-23	Nov-23	Dec-23	Jan-24	Feb-24	Mar-24
-4.3	-3.1	-0.6	0.0	0.9	3.6	

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வெளிவாரி வர்த்தகம்

நாடானது இறுக்கமான இறைவரி மற்றும் நாணய நிலைமைகளுடன் 2023 இன் முதலாம் பாதியில் போராடியதன் காரணமாக ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் ஆகிய இரண்டிலும் ஒரு மந்தநிலைமைக்கு மத்தியில் வர்த்தகப் பற்றாக்குறையானது 2023 இல் மேலும் சுருக்கமடைந்து USD 5 பில்லியனுக்கும் குறைவாக காணப்பட்டது. கைத்தொழில் ஏற்றுமதிகள் 2023 இல் -11.3%¹ வீழ்ச்சியினைக் கண்டது. இதற்கு பெரும்பாலும் ஜவளி மற்றும் ஆடைகள் பிரிவான நாட்டின் மிகப்பெரிய வணிகச்சரக்கு ஏற்றுமதிகளில் ஏற்பட்ட -18.0%¹ வீழ்ச்சியின் காரணத்தினாலாகும். உயர்வடைந்த கோவிட் காலத்தின்போது இருப்புகளின் தேங்கிய நிலைமைகள் மற்றும் முக்கிய வாடிக்கையாளர் சந்தைகளில் ஏற்பட்ட இறுக்கமான நாணய நிலைமைகள் சரக்கு அனுப்பாணைகள் நிலைகுலைவதற்கு காரணமாயிருந்தன. குறைவடைந்த பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் / ஒதுக்கீட்டு முறைமைகளின் அமுலாக்கம் என்பவற்றை பிரதிபலிக்கும் விதமாக இடைநிலை மற்றும் முதலீட்டுப் பொருட்களின் இறக்குமதிகள் முறையே -11.5%¹ மற்றும் -9.4%¹ ஆல் வீழ்ச்சியடைந்தன.

நாணயமாற்று வீதச் சூழல்

2022 இல் காணப்பட்ட செங்குத்தான் நாணய பெறுமதியிறக்கத்தின் பின்னர் இலங்கை ரூபாயானது அமெரிக்க பொருளாக எதிராக வருடத்திலிருந்து வருடம் +13.0%¹ ஆல் பலமடைந்து 31 டிசம்பர் 2023 இல் ரூபா 323.97 ஆக காணப்பட்டது. நாடு ஒரளவு வழுமைக்கு திரும்பியதன் காரணமாக இரண்டாம் பாதியில் சுற்றுலாத்துறை உள்வருடக்கள் முன்னேற்றுமடைந்த வேளை முன்னைய ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போதான அதிகரித்த தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் தீடமான பரிமாற்றக வீதத்தினால் துணையளிக்கப்பட்டு தொழிலாளர் பணமனுப்பல்களும் பலமடைந்தன. மேலும், உள்ளூர் நாணயத்திலான அரசாங்கப் பிணையங்களிலான உயர்ந்த விளைவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை கவர்ந்ததன் காரணமாக நாட்டிற்குள்ளான முதலீட்டுத் தேக்க உட்பாய்ச்சல்கள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அனுபவித்தன. இதன் விளைவாக, மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்கள் மே 2024 இன் இறுதியில் ஒரு மதிப்பிடப்பட்ட USD 5.4 பில்லியனாக¹ மேம்பட்டன. (இது பயன்பாட்டில் நிபந்தனைகளைக் கொண்ட PBoC பரிமாற்றம் உள்ளடங்கலாகும்)

பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியினால் (CCPI, 2013=100) அளவிடப்படும் தலைப்பு பணவீக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டி (NCPI, 2013=100) என்பன செப்டம்பர் 2022 இல் காணப்பட்ட உச்ச நிலையான முறையே 69.8%² மற்றும் 73.7%² இனை எட்டியதன் பின்னர் 2023 இல் தொடர்ந்தும் வேகந்தனிந்து காணப்பட்டது. 2022 இன் இறுதிப்பாகத்தில் இலங்கை மத்திய வங்கியினால் அமுல்படுத்தப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை ஆட்சிமுறையுடன் சேர்த்து இறுக்கமான இறைவரி முறைகள் பணவீக்கத்தினை மீண்டும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு காரணியாயிருந்தன. பொருளாதாரத்தில் விலை அழுத்த மட்டங்கள் தனி எண்ணாக திரும்பியதுடன் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டுவதற்காக ஜூன் 2023 இல் இலங்கை மத்திய வங்கி வட்டி வீதங்களை தளர்த்துவதற்கு ஆரம்பித்தது. ஜூன் 2023 இல் தனி எண் மட்டங்களுக்கு தலைப்பு பணவீக்கம் திரும்பியதிலிருந்து (மே 2024 இல் 0.9%²; CCPI, 2021=100) இது பெரும்பாலும் இலங்கை மத்திய வங்கியின் மத்திய கால இலக்கான 5-6% எல்லைக்கு கீழே காணப்பட்டது.


இறைவரி வருமானக் கணக்குகள்

இறைவரி வருமானமானது 2023 இல் தொடர்ச்சியாக முன்னேற்றுமடைந்து ரூபா 3 டிரில்லியனை¹ (மொ.உ.உ. இன் 11.1%) எட்டியதுடன் வருடத்திலிருந்து வருடம் +52.7%¹ வளர்ச்சியினை பதிவு செய்தது. இதற்கு வருமானத்திலான வரி, பெறுமதி சேர்த்தல் வரி (VAT) வீதத்திலான அதிகரிப்பு மற்றும் விலக்களிப்புகளின் அகற்றல்கள், மற்றும் முழு வருடத்திற்குமான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு கட்டணத்தின் விதிப்பு என்பன அரசாங்கத்தின் பணப்பேழைக்கு அர்த்தமுள்ள விதத்தில் பங்களிப்பு செய்தன. மேற்குறிப்பட்ட வருமான எழுப்புதல் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2023 இற்கான வரி வருமானம் மற்றும் முதன்மை மீதிகளை பொருத்தளவில் அளவுசார் செயற்றிறங் இலக்குகளை சந்திப்பதனை இயலுமையாக்கியது. 2023 இல் அரசதுறை ஊதியங்கள் மற்றும் சம்பளங்களின் வருடத்திலிருந்து வருடம் காணப்பட்ட வீழ்ச்சியுடன் அரசாங்கச் செலவினங்கள் பரந்தளவில் கட்டுப்படுத்தப்பட்டன. எவ்வாறாயினும், 2022 இல் வழங்கப்பட்ட உயர் வட்டி

வீதத்தினைக்கொண்ட கடன் பிணையங்களுக்கு மத்தியில் வட்டிக் கொடுப்பனவுகள் தொடர்ந்தும் +56.9%¹ ஆல் விரைவாக உயர்வடைந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் மீளாய்வின் பிரகாரம், மொத்த உள்ளூர் உற்பத்திக்கான (GDP) அரச வருவாயானது 2024 மற்றும் 2025 இல் முறையே 13.6%³ மற்றும் 15.1%³ ஆல் அதிகரிக்கும் என திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கு மோட்டார் வாகனங்களது இறக்குமதியிலான தடையினை நீக்குவதனாலும் ஆதனங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி வழிமுறைகளினால் துணையாயிக்கப்படுகின்றது.

அரசாங்கப் பிணையங்கள் சந்தை

இலங்கை மத்திய வங்கியானது அதன் நாணயக் கொள்கை தளர்த்தல் வட்டத்தினை கொள்கை வட்டி வீதங்களில் 250 அடிப்படை புள்ளிகள் குறைப்புடன் ஜூன் 2023 இல் ஆரம்பித்தது. மேலும், இ.ம.வ. நிதி அமைச்சுடன் இணைந்து ஜூன் 2023 இன் இறுதியில் உள்ளூர் கடன் மீள்கட்டமைத்தல் வரைகூறுகளை அறிவித்ததுடன், அதன் பின்னர் மீள்கட்டமைப்பினை வெற்றிகரமாக நிறைவெச்தது. இந்த சாத்தியமான அபிவிருத்திகள் அரசாங்கப் பிணையங்களின் விளைவுகளில் 2023 இன் இரண்டாம் பாதியில் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை ஏற்படுத்தின. இலங்கை மத்திய வங்கியானது அடுத்துவந்த மாதங்களிலும் நாணயக் கொள்கையினை தளர்த்துவதனை தொடர்ந்ததுடன் ஜூன் 2023 முதல் மார்ச் 2024 காலப்பகுதியில் கொள்கை வட்டி வீதமானது மொத்தமாக 700 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டும் SRR வீதமானது 200 அடிப்படை புள்ளிகளாலும் குறைக்கப்பட்டன. அதேசமயம், இறைவரி அடிப்படையிலான வருவாய் ஒருங்கிணைத்தல் வழிமுறைகளின் அமுலாக்கம் மற்றும் தொழிலாளர் பணமனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பெறுகைகள் வடிவிலான மேம்பட்ட அந்நிய செலாவணி உட்பாய்ச்சல்கள் உள்ளூர் பணச் சந்தை தீரவுத்தன்மைக்கு உதவின.



முலம்: இலங்கை மத்திய வங்கி

இதன் விளைவாக, மார்ச் 2024 இன் இறுதியில் 91, 182 மற்றும் 364 நாட்கள் திறைசேரி உண்டியல்களின் நிறையிடப்பட்ட சராசரி விளைவு வீதங்கள் முறையே 10.07%, 10.23% மற்றும் 10.28% ஆகக் குறைவடைந்து வருடத்திலிருந்து வருடம் ஒரு கணிசமான வீழ்ச்சியினை பிரதிபலித்தன. அதேசமயம், 2 வருடங்கள் மற்றும் 5 வருடங்கள் திறைசேரி முறிகள் மார்ச் 2024 இன் இறுதியில் இடம்பெற்ற முதன்மை ஏலவிற்பனைகளில் நிறையிடப்பட்ட சராசரி விளைவு வீதங்களாக முறையே 13.83% மற்றும் 12.25% இனை பதிவுசெய்தன.

தி. முறிகளின் காலம்	31 மார்ச் 2023 இல் உள்ளவாறான விளைவு	30 செப்டம்பர் 2023 இல் உள்ளவாறான விளைவு	31 மார்ச் 2024 இல் உள்ளவாறான விளைவு
2 வருடங்கள்	29.99	29.99	13.83
5 வருடங்கள்	28.11	14.52	12.25

மூலம்: இலங்கை மத்திய வங்கி

சொத்து ஒதுக்கமும் முதலீட்டுத் தேக்கத்தின் நீடிக்கும் காலமும்

நிதியமானது நிதியாண்டு 24 இல் குறுங்கால மீள்கொடுப்பனவு உடன்படிக்கைகளில் முதலீடு செய்யும் அதன் மூலோபாயத்தினை பராமரித்தது. இது உயர்வடைந்த சந்தை தளம்பல்களிலிருந்து அதன் அலகுடமையாளர்களை பாதுகாக்கும் வேளை பாதுகாப்பான சீரான விளைவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஆகும்.

நிதியத்தின் செயற்திறன்

நிதியமானது 31 மார்ச் 2024 இல் நிறைவடைந்த நிதியாண்டிற்கு ஒரு வரிக்கு பிந்திய வருமானமாக **ஞபா 21 மில்லியன் உருவாக்கியது.**

வருடாந்தச் செயற்திறன்				
காலம்	FY24	FY23	FY22	FY21
செயற்திறன்	18.87%	21.60%	4.49%	4.42%

எதிர்பார்ப்புகள், கண்ணோட்டம் மற்றும் மூலோபாயம்

கேள்விப் பக்க பணவீக்க அமுத்தங்கள் சிறந்த கட்டுப்பாட்டினுள் இருப்பதனால், பொருளாதாரத்திற்கு உயர்ந்த மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP) இனை இலக்குவைத்து தனியார் துறை கடன் வளர்ச்சியினை உயிர்ப்புட்டுவதற்கு (இது ஒப்பீட்டளவில் உற்சாகமின்றி காணப்பட்டது) இலங்கை மத்திய வங்கியினால் கொள்கை வட்டி வீதங்கள் மேலும் தளர்த்தப்படலாம் என்பதை நாம் மறுக்கவில்லை. எவ்வாறாயினும், அரசாங்கப் பிணையங்களின் விளைவுகளிலான அனேகமான கீழ்நோக்கிய நகர்வானது ஏற்கனவே எய்தப்பெற்றுள்ளன என நாம் நம்புவதுடன் மத்திய காலத்தில் வட்டி வீதங்கள் பெருமளவில் திடமாக காணப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். உயர்நோக்கிய வட்டி வீத அமுத்தங்கள் நீண்டகால அரசாங்கப்

பிணையங்களினுள் கவர்ச்சிகரமான நுழைவிடத்தினை உருவாக்கும் வரைக்கும் நிதியமானது குறுங்கால மீள்கொடுப்பனவு உடன்படிக்கைகளில் முதலீடு செய்யப்படுவதனை தொடரும்.

முலங்கள்

¹ இலங்கை மத்திய வங்கி (www.cbsl.gov.lk)

² சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (www.census.gov.lk)

³ சர்வதேச நாணய நிதியம் (www.imf.org)